

சக்தி சங்கமம்

22- டிசு-2020
கமலம்-1, இதழ் -32



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை



108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

சாமானிய தர்மங்கள் - சத்தியம் : ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அருளியது

சத்தியம் (உண்மை) என்றால் வாக்கும் மனமும் ஒன்றாக இருப்பது தான். மனசில் ஒன்றும் பேச்சில் ஒன்றும் இருந்தால் அது அசத்தியம். அதே சமயம் மனசில் கெட்ட எண்ணங்களை வாக்கில் வெளியிடுவது சாத்தியமாகாது. ஆகவே சத்தியம் என்பது நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை அப்படியே வாக்கில் சொல்வதே. கூடவே வாக்கில் அன்பும் இருக்கவேண்டும் ஏனெனில் அது நல்ல விளைவுகளை உண்டாக்கும். (தொடரும்)

சக்தியை போற்றுவோம் !!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காமாசுதி தேவியின் அற்புதமான ஸ்லோகங்களை அர்த்தத்துடன் இந்த வாரம் முதல் பார்ப்போம்:
காஞ்சி நூபுர ரதன் கங்கண லஸத் கேயூர ஹரோ ஜ்வலாம்
காஸ்மீராருண கஞ்சுக அஞ்சித குசம் கஸ்தூரிகா
சர்ச்சிதாம்! கல்ஹாரஞ்சித கல்பகோஜ்வல முகீம் காருண்ய
கல்லோலினீம்! காமாசுதி கலயாமி கல்பலதிகாம்
காஞ்சிபுரி தேவதாம்!

- ❖ த்யானிக்கிறேன் அன்னை காமாசுதி தேவியை!
- ❖ கற்பக வ்ருக்ஷமாக நமக்கு வரம் தரும் அன்னையை அவளே காஞ்சிபுரத்தின் அதி தேவதை!
- ❖ இடுப்பில் ஓட்டியாணம், கைகளில் வளை, காதில் தோடு, கழுத்தில் ஹாரம் மற்றும் சிகரமாக கிரீடம் அணிந்த அன்னை!
- ❖ குங்கும்பு நிற புடவையுடன் ஊதா நிற ரவிக்கை உடுத்திய அன்னை!
- ❖ அன்னையிடம் கஸ்தூரி மணம் வீசும் அவள் முகமோ கற்பக வ்ருக்ஷம்!
- ❖ எல்லாம் வல்ல நம் அன்னை காமாசுதி அவள் கருணைக்கடல்!! (தொடரும்)

சக்தி பீடம் 32: குமாரி தேவி சேஷத்ரம்:மாயாபுரி

பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 32 வது சக்தி பீட ஸ்தலம் இன்றைய உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள கங்கைக்கரையிலுள்ள ஹரித்வார் சேஷத்ரம். பாரம்பரிய சப்த மோக்ஷபுரி சேஷத்ரமாகிய ஹரித்துவாரில் அருகே புராதான சக்தி பீடம் இருந்தது. தற்போது அன்னை மாயா தேவியின் ஆலயத்தை மக்கள் சக்தி பீடமாக வணங்குகின்றனர்.

அன்னை குமாரி நம் மங்களபுரி சேஷத்ரத்தில் இந்த சக்தி தேவியின் சிற்பம், சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்னை அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார்.

தன் மேற்கரங்களில் ஜபமாலை மற்றும் புஸ்தகத்தையும் கீழ் கரங்களால் அபயம் மற்றும் வரம் வழங்குகிறார். இந்த அன்னையை பால காமாசுதி என்றும் கூறுவர்.

ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி:

வேதாந்தம் நம்மை யார் என்று உணர போதிக்கிறது - இதை கடைப்பிடிப்பது நடைமுறை வாழ்வில் சாத்தியமா?

- ❖ வீடு பொருள் எல்லா அந்தஸ்து என்பது தேவை அது ஆடம்பர வாழ்க்கையாக சிலருக்கு இருக்கலாம் ஆனால் அது பக்தி செய்யவதற்கு தடையில்லை
- ❖ நல்ல காரியங்கள் செய்வதும் பக்தி செய்வதும் உங்களுக்கு ஆனந்தம் அளிக்கும் அதேபோல் நீங்கள் கடவுளிடம் பக்தி செய்வது அவருக்கு ஆனந்தம்
- ❖ எனவே ஆன்மிகம் என்பது நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு மருந்தாகும் அதில் நாம் பூரண நம்பிக்கையை மட்டும் வைத்தால் போதும் நம் வாழ்வில் நன்மைகள் விளையும்.

தேரிந்த மஹான் - ஸ்ரீ பைரவி ப்ராஹ்மணி தேவியார்

ஸ்ரீ பைரவி தேவி மிகப்பெரிய வைணவ பண்டிதரான ஸ்ரீ வைஷ்ணவ சரண் மற்றும் உயர்வாக மதிக்கப்பட்ட சாக்த உபாசகர் மற்றும் ஸ்ரீ கவுரி காந்தர் போன்ற வித்துவான்களை ஸ்ரீ ராமகிருஷ்ணரை சந்திக்க தக்ஷிணேஸ்வரத்திற்கு வரவைத்தார்.

வந்த பண்டிதர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக நிலையை நேரில்பார்த்து அவரின் மற்ற அன்புவங்களை கேட்டு அவற்றை தாங்கள் அறிந்த வைணவ மாற்றும் சாக்த சாஸ்திரங்களையும் அந்த வழியில் வந்த முந்தைய மஹான்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தவுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை தெளிவாக அறிந்து அவரை பணிந்தனர். அத்துடன் ஸ்ரீ பைரவி தேவியின் தவ வலிமையையும் தன்னலமற்ற ஆன்மீக சேவையையும் அறிந்தனர். (தொடரும்)